

ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் பிரிக்கப்படும். பிரிக்கப்படும் தேதி எதிர்பாராமல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டால், அடுத்த அலுவலக நாளில் பகல் 11.00 மணிக்குப் பிரிக்கப்படும்.

4. மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பின் வரும் ஒப்பந்தப்புள்ளிகள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

5. ஒப்பந்தப்புள்ளியில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் முன் வைப்புத்தொகையாக ₹ 1,000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) இவ்வலுவலக காசாளரிடம் செலுத்தி இரசீதை ஒப்பந்தப்புள்ளியுடன் இணைக்க வேண்டும். முன் வைப்புத் தொகை இல்லாத ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

6. வெற்றி பெறாத ஒப்பந்ததாரர்களின் முன் வைப்புத் தொகை விற்பனை முடிந்தவுடன் திருப்பித்தரப்படும்.

7. ஒப்பந்தம் எடுக்க விரும்புவோர் ஒப்பந்தப்பொருட்களை அலுவலக வேலை நாட்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையில் பார்வையிடலாம்.

8. ஒப்பந்த விற்பனை முடிந்த பிறகு விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் மதிப்பு பற்றிய எவ்வித உரிமைக்கோரலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

9. விதிமுறைகளுக்கேற்ப விற்பனை வரி செலுத்தப்பட வேண்டும்.

10. ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் வெற்றி பெற்ற ஒப்பந்ததாரர் விற்பனைக்குண்டான முழுத்தொகையையும், விதிமுறைக்கு ஏற்ப விற்பனை வரி உட்பட உடனே சேர்த்து செலுத்திவிட்டு 24 மணி நேரத்திற்குள் அவரது சொந்த செலவிலேயே பொருட்களை அலுவலக கட்டிடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். தவறினால் அவர் செலுத்திய முன் வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.

11. யாதொரு காரணமும் கூறாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கீழ்க்கையொப்பமிட்டுள்ள அதிகாரிக்கு முழு அதிகாரம் உண்டு.

12. இவ்வலுவலக எடை போடும் இயந்திரம் மூலம் மட்டுமே செய்யத்தாள்கள் எடைபோட்டுத் தரப்படும்.

13. ஒப்பந்த விற்பனை குறித்து ஏதாவது உடன்பாடின்றி ஏற்படும் முதுநிலை கணக்கு அதிகாரியின் தீர்ப்பே இறுதியானது.

புதுச்சேரி, 2011 ஐநா மே மீ 23 வ.

**P. ஜெயக்குமார்,**  
முதுநிலை கணக்கு அதிகாரி.

## மண்ணாடிப்பட்டு கொம்புன் பஞ்சாயத்து

### ஆபத்தான நிறுவனங்கள்

#### அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர் மண்ணாடிப்பட்டு கொம்புன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இந்தக் கொம்புன் பஞ்சாயத்தின் உத்தரவு வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைந்துள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு	தேவையான ஆட்களின் மின் திறன் எண்ணிக்கை	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. பங்கஜ் கே. மிட்டல், மறு அளவை எண் 76/4, கொத்தபுரிநத்தம் சாலை, திருவண்டார்கோயில், புதுச்சேரி-605 102.	M/s. மதர்சன் ஆட்டோமோடீவ் டெக்னாலஜிஸ் மற்றும் இன்ஜினியரிங் (புனிட் - III), மறு அளவை எண் 72/2, கொத்தபுரிநத்தம் சாலை, திருவண்டார்கோயில்.	பிளாஸ்டிக் இன்ஜக்ஷன் மோல்டட் காம்போனன்ட்ஸ் மற்றும் அசம்பிளிஸ்.	1118.57 குதிரைத் திறன்	159 (மூன்று பணி முறைகள்).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்புன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்புன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளிப்பது) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவைகளை இந்த அறிவிப்பு பிரசுரமான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் மண்ணாடிப்பட்டு கொம்புன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்படும் ஆட்சேபணைகள் மண்ணாடிப்பட்டு கொம்புன் பஞ்சாயத்து மன்றத்தால் பரிசீலிக்கப்படும்.

திருபுவனை, 2011 ஐநா மே மீ 16 வ.

**M. சுந்தரராசு.**  
ஆணையர்.

## MANNADIPET COMMUNE PANCHAYAT

Thirubuvanai, the 16th May 2011.

## Dangerous Establishments

## NOTICE

The undermentioned person has requested for permission to set up the following industry within the Mannadipet Commune Panchayat limits as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Thiru Pankaj K. Mittal, Re-survey No. 76/4, Kothapurinatham Road, Thiruvandarkoil, Puducherry-605 102.	M/s. Motherson Automotive Technologies and Engineering (Unit -III), Re-survey No. 72/2, Kothapurinatham Road, Thiruvandarkoil.	Manufacture of plastic injection moulded components and assemblies.	1118.57 H.P	159 (three shifts).

In conformity with rule 11 of the Pondicherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Pondicherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above industry are invited to reach the undersigned within ten days from the date of publication of the notice in the official gazette.

The objections so received within the specified period will be considered by the Council of this Commune Panchayat.

**M. SOUNDIRARASSOU,**  
Commissioner.

## CHANGE OF NAME

I, K. Govindarassou *alias* Govindaraj, son of Kuppusamy, Hindu, aged 40 years, residing at No. 167, Kamarajar Salai, Veeman Nagar, Thelaspeth, Puducherry-605 009, do hereby solemnly and sincerely affirm and state as follows:

I am the deponent herein and I am aware of the details of this affidavit.

I state that my name is registered as 'Govindarassou' as found in my Birth Certificate and also in my School Leaving Certificate.

I state that my name spelt as 'Govindaraj' is found in my Electoral Identity Card, in my Family Ration Card and also in the Birth Certificate of my children.

I state that both the names 'Govindarassou' and 'Govindaraj' refer to one and the same person, that is mine. I state that I will sign as usual as 'Govindarassou'.

I state that what are stated above are true to the best of my knowledge, belief and information and nothing material facts have been suppressed herein.

Solemnly and sincerely affirmed and signed before the Notary Public at Puducherry, on this 2nd day of May 2011.

296895

K. GOVINDARAJ.

## CHANGE OF NAME

I, P. Jennifer Aruna, wife of J. Packianath, aged 25 years (Date of birth 5-8-1986) and residing at No. 40, Vanankulathu Veethi, Govindanpettai, Muthirapalayam, Puducherry-605 009, do hereby solemnly and sincerely affirm on oath and declare as follows:

I state that my name is 'Arunachalavadivoo' as per Hindu religion and the same is evidenced in our Ration Card No. 165983. I have converted my present religion Hindu to Christian in CSI Luke's Church, Gorimedu, Puducherry with effect from the year 2010 and accordingly I have also changed my name 'Arunachalavadivoo' into 'Jennifer Aruna'.

I declare that I shall hereafter be known by the above new name 'Jennifer Aruna' and sign all records, deeds, papers etc. accordingly.

I shall hereafter be a Christian lady and shall follow Christian religious customs and rites throughout my life.

I have made this conversion of my religion from Hindu to Christian at my own wish and will without other's force and coercion.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 19th day of May 2011.

296897

P. JENNIFER ARUNA.